

தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“சிலுவையின் ஆற்றல் உயிர்ப்பின் விதையாம்” என்ற சிந்தனையைச் சீர்தூக்கிப் பார்க்க தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கின்றது.

இறைவன் ஆபிராமிடம் உடன்படிக்கை செய்கிறார். அந்த உடன்படிக்கையை இயேசுவின் நிறைவு செய்கிறார். ஆண்டவருடைய மனமாற்றம் நம்முடைய மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. தனது வழிமரபிற்கு என்ன ஆகுமோ என்று கலக்கம் கொள்ளாத ஆபிராம் ஆண்டவருக்குச் செவிசாய்க்கிறார். மீட்புக்கு அடிப்படையான இறைநம்பிக்கையின் தந்தையாக நம் அனைவருக்கும் முன்மாதிரியாகிறார்.

இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்தில் ஒலித்த விண்ணகக் குரல் அவரைத் தயாரித்தது. தற்போது அதே குரல் இயேசுவை அவரது பாடுகளுக்குத் தயாரிக்கிறது. தண்ணீரில் திருமுழுக்குப் பெற்ற இயேசு இரத்த திருமுழுக்கு பெறத் தயாராகிறார். தந்தைக்குச் செவிசாய்த்து, கீழ்ப்படிந்து, நம்மை மீட்க திருவுளம் கொள்கிறார். இயேசுவைக் கண்ட சீடர்களின் முகம் பிரகாசித்தது போல, நம் முகங்களும் இறைவனின் அருளால் பிரகாசிக்க, இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து, கீழ்ப்படிந்து, உருமாறி, சுடர்விட அருள் வேண்டி இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (தொடக்க நூல் 15: 5-12, 17-18, 21b)

புதிய நாட்டைப் பெற்ற ஆபிராமுடன் இறைவன் செய்யும் உடன்படிக்கையில் வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல் என்ற மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி உள்ளது இன்றைய முதல் வாசகம். ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆம், கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராம் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (பிலிப் 3: 17- 4: 1)

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கிறார். “ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்” என்று கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆபிரகாமின் நம்பிக்கையை நீதியாக கருதிய ஆண்டவரே! உம்மீது கொண்ட நம்பிக்கையின் வழியாக, தாயாம் திரு அவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் அனைவரும் தங்களிடம் ஒப்படைத்த மக்களை இறை நம்பிக்கையில் வளர்த்து, இறைவன் விரும்பும் வழியில் அவர்களை நடத்திச் செல்ல தேவையான வரங்களை நிரம்ப தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மண்ணகத்தை ஆளும் தலைவர்களுக்காய் உம்மை வேண்டுகிறோம். தங்களின் மக்கள் பணியில் வருகின்ற எல்லாவித தடைகளையும், எதிர்மறையான ஆதிக்க சக்திகளையும் முறியடித்து, மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை முழுமையாய்க் கொடுத்திடவும், கைவிடப்பட்டவர்கள், அனாதைகள், தேவையில் இருப்போர், நோயினால் துன்புறுவோர் மற்றும் இளையோர்களின் வாழ்வுக்கு தேவையான வேலைவாய்ப்புகளையும் நிறைவாய் கொடுத்திடவும், அதற்கு தேவையான ஞானத்தை தலைவர்களுக்கு கொடுத்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆண்டவரின் உறவில் என்றும் நிலைத்திருக்க, இங்கு கூடியுள்ள அனைத்து மக்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். அனைத்துலக மக்களும் இறைவனில் இணைந்து, வாழ்வில் வருகின்ற சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளவும், கொள்ளை நோயிலிருந்து விடுபடவும், வறுமை, வேலையின்மை, கடன் தொல்லைகள் மற்றும் பிரிந்து போன உறவுகள் அனைத்தும் சரிசெய்யப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தவக்காலத்தின் இரண்டாவது வாரத்தில், இயேசுவின் பாடுகளைத் தியானித்து, இறைவனின் உறவில் தங்களை இணைத்துக் கொள்ள இங்கு கூடியுள்ள அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் குடும்பங்கள், உறவுகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அனைவரும் இறைவனின் மாட்சியில் பங்குபெறக் கூடியவர்களாக எந்நாளும் வாழ்ந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்ஞானபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com